



MCB Bank Ltd, Sri Lanka.

APPLICATION FOR PAY ORDERS & FOREIGN DEMAND DRAFTS

MCBSL/e-form/PDD

Please mark "√" in applicable boxes and please use another application if there are more than 3 requests.

Date: _____

APPLICANT DETAILS & PAYMENT MODE:

NAME / TITLE OF ACCOUNT: _____

PLEASE DEBIT MY / OUR ACCOUNT No: _____

DEBIT CHEQUE No: _____

BY CASH

AND PROCESS THIS REQUEST & RECOVER ANY BANK CHARGES INCURRED.

REQUEST FOR:

PAYMENT ORDER(s)

DEMAND DRAFT(s)

PARTICULARS:

REQUEST 1

FAVORING - _____

AMOUNT IN FIGURES - _____

CURRENCY: _____

LKR

USD

OTHER- _____

AMOUNT IN WORDS - _____

PURPOSE - _____

REMARKS - _____

REQUEST 2

FAVORING - _____

AMOUNT IN FIGURES - _____

CURRENCY: _____

LKR

USD

OTHER- _____

AMOUNT IN WORDS - _____

PURPOSE - _____

REMARKS - _____

REQUEST 3

FAVORING - _____

AMOUNT IN FIGURES - _____

CURRENCY: _____

LKR

USD

OTHER- _____

AMOUNT IN WORDS - _____

PURPOSE - _____

REMARKS - _____

DOCUMENTS ENCLOSED: (Only for Demand Drafts)

CBSL Exchange Form - 1 / Form CIE24 as applicable

Documentary Evidence

Others (if any): _____

DESPATCH MODE:

I will collect by myself (In case of Individual or Proprietorship accounts only)

Mail it to my given correspondent address.

Hand over to - Mr/Mrs/Ms. _____

NIC / NDL / PP No: _____

I / We request MCB Bank Ltd to execute the above request as per the given instructions above. I / We hereby confirm that the given particulars are true and correct to the best of my / our knowledge and I / We hereby agree to be bound by the terms and conditions appearing overleaf and confirmed that above request comply with the terms and conditions and statutory / international regulations in force.

.....
Authorized Signatory

.....
Authorized Signatory

"Note: Authorized Signatories of Legal entities are required to affix the Company rubber Stamp"

பணக் கொடுப்பனவு ஆணைகள் மற்றும் வெளிநாட்டு வரைவோலை விண்ணப்பத்திற்கான - Pay orders & Foreign Demand Draft Application (PO & FDD) விதிமுறைகளும் நிபந்தனைகளும்

1. வெளிநாட்டில் உள்ள எமது பிரதிநிதி/ முகவர்களிடமிருந்து, பணம் அனுப்புதல் மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான எந்தவொரு விசாரணைகள், உறுதிப்படுத்தல்கள் மற்றும் கட்டணங்களை செலுத்துதல் ஆகியன வங்கியால் தீர்மானிக்கப்படும் கட்டணங்களுக்கு உட்பட்டதாகும்.
2. அரசினால் அல்லது அரசாங்கத்தின் ஏனைய முகவர்களினால் அனுப்பும் பணத்தின் மீது விதிக்கப்படும் ஏதேனும் கட்டணங்கள், வரிகள் என்பன குறிப்பிட்ட விகிதத்தில் தனித்தனியாக அறவிடப்படும்.
3. பண அனுப்பீட்டிற்காக தற்போதைய மாற்று விகிதம் பயன்படுத்தப்படுவதோடு இது தொடர்பாக விண்ணப்பதாரர் அல்லது பயனாளியால் எச்சந்தர்ப்பத்திலும் முரண்பட முடியாது. அத்தோடு இது தொடர்பாக எவ்வித உரிமைக் கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது.
4. வாடிக்கையாளரின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில் வங்கி பணக் கொடுப்பனவு ஆணைகளை தபாலில் அனுப்பலாம். வாடிக்கையாளரால் எந்தவொரு கொடுப்பனவு ஆணைகளும் கிடைக்கப்பெறாமல் அல்லது எந்தவொரு கொடுப்பனவு ஆணைகளும் தவறாக கிடைக்கப் பெறுதல், சேதமடைதல் மற்றும் மூன்றாம் தரப்பினரின் அநாவசிய பயன்படுத்துதல் தொடர்பாக வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
5. தொலைந்து போன/ திருடப்பட்ட வரைவோலைகள்/ கொடுப்பனவு ஆணைகள் தொடர்பாக, அதன் நகல் பிரதி வழங்கப்படுவது, உரிய ஆவணம் தொடர்பான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்து இழப்பீட்டுப் பத்திரம் அளித்ததன் பின்னர் மாத்திரமேயாகும்.
6. பண அனுப்பீடு / வங்கியாளர்கள் காசோலை அல்லது வெளிநாட்டு வரைவோலை பயனாளியின் நாட்டிலுள்ள அதிகாரிகளால் அரசுடமையாக்கப்பட்டால் அல்லது பிரயாணத்தின் இடைநடுவில் பறிமுதல் செய்யப்பட்டால் வங்கி அதற்கான பொறுப்பேற்காது. எந்தவொரு நாட்டிலும் உள்ள அதிகாரிகளால் அல்லது சர்வதேச இயக்கங்களினால் கோரப்படும் விண்ணப்பதாரர் அல்லது பயனாளி தொடர்பான மேலதிக தகவல்களை வழங்குவதற்கு விண்ணப்பதாரர் பொறுப்பாளியாகின்றார்.
7. வங்கியின் கடமை நேரத்தில் வங்கியால் பெறப்படும் விண்ணப்படிவங்களுக்கு அன்றைய தினத்திலேயே நடவடிக்கையெடுப்பதற்கு வங்கியினால் நியாயமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வங்கியின் நேர வரம்பிற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் அடுத்த கடமை நாளில் பரிசீலிக்கப்படும். சர்வதேச மரபுகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள பண பரிமாற்றத்திற்கான நேர வரம்பு காரணமாக, உரிய கொடுப்பனவு கோரப்பட்ட திகதியில் செயல்படுத்தப்படாது போகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
8. கொடுப்பனவின் வங்கி முறைமையை தேர்ந்தெடுக்கும் உரிமை, இக்கடன் தொகைக்கான பொருத்தமான பரிமாற்ற ஊடகத்தின் மூலம்/ நாணயத்தின் மூலம் கடன் வழங்குவதற்குரிய அறிவுரைகளை வழங்குவதற்கான உரிமையையும் வங்கி கொண்டுள்ளதென்பதை நான்/ நாங்கள் ஏற்றுக்கொள்கின்றேன்/நோம்.
9. இக்கடன் தொகையை, பணச் சலவை, பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் அல்லது எந்தவொரு நாட்டினதும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும் வழங்கப்படாதென்பதை நான்/ நாங்கள் இதன் மூலம் உறுதியளிப்பதோடு இது தொடர்பாக வங்கிக்கு உத்தரவாதம் அளிக்கின்றேன்/நோம். அத்தோடு, மேற்குறிப்பிட்ட காரணங்களின் மீது மற்றும்/ அல்லது தேவையான தகவல்கள் காணப்படாமையை அடிப்படையாகக் கொண்டு பரிமாற்றத்தை இடைநிறுத்துவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது
10. இந்த ஒப்பந்தத்தின் செயல்திறன் தற்போது நடைமுறையிலுள்ள அல்லது எதிர்காலத்தில் விதிக்கப்படும் இலங்கை அரசாங்கத்தின், இலங்கை மத்திய வங்கியின் பரிவர்த்தனை விகிதக் குழு மற்றும் ஏனைய உரிய அதிகார சபைகளின் அனைத்து ஒழுங்குமுறைகள், கட்டளைகள், நிர்வாக விதிகள்/ ஆணைகள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு உட்பட்டதாகும்.
11. வங்கியானது கீழ் குறிப்பிட்ட நிகழ்வுகள் காரணமாகவோ அல்லது தவிர்க்க முடியாத இடர் நிலை காரணமாகவோ பணம் அனுப்புவதை இடைநிறுத்தவும், தடை செய்யவும் முழு உரிமை பெற்றுள்ளது. (அ) எந்தவொரு ஒழுங்குமுறையை மாற்றுதல் அல்லது எந்தவொரு ஒழுங்குமுறையின் பொருள் விளக்கத்தில் அல்லது நடைமுறைப்படுத்துவதில் மாற்றம் நிகழ்தல் (ஆ) எந்தவொரு அதிகாரசபையின் சட்டம், கட்டளை அல்லது கோரிக்கை (இ) எந்தவொரு நாணயத்தினதும் கிடைக்கும் தன்மை, மாற்றுவதற்கான இயலுமை, கடன் அல்லது பரிமாற்றம் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடு அல்லது எதிர்காலத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடு (ஈ) ஏதேனும் கட்டண இடைத்தரகரின் செயலிழப்பு அல்லது புறக்கணிப்பு (உ) கணனி அமைப்பின் செயலிழப்பு (ஊ) வங்கியின் சேவை வழங்குநரின் அல்லது விற்பனையாளரின் செயலிழப்பு அல்லது புறக்கணிப்பு (எ) பணம் அனுப்பும் அறிவுறுத்தலைப் பரிமாற்றுவதில் ஏதேனும் தவறான தகவல்தொடர்பு அல்லது செயலிழப்பு (ஏ) வங்கியின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறு ஏதேனும் நிகழ்வுகள். கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் காரணமாக ஏற்படும் எவ்வகையாக தாமதங்களினதும் இழப்புகளினதும் இடர் தன்மையை விண்ணப்பதாரர் ஏற்றல் வேண்டும்.

FOR BANK USE ONLY

* Application duly completed		* Funding Advised to treasury	
* Placed received stamp		* Documentary evidence obtained for the purpose	
* Signature verified		* Form1obtained(exchange against LKR)	
* Funds available/Approval for overdraw obtained		* Exchange rate approval for special rates	
* Name Clearance obtained		* Advance Payment declaration form(for advance payment only)	

Satisfied with the purpose of remittance, documentary evidence and confirm that the transaction is compatible with the customer profile and comply with the regulatory requirements in force.

.....
CSO

.....
BOM/Relationship Manager/Branch Manager